

நற்பண்புகள்



1. அதிகாலையில் எழு.
2. பல் துலக்கு.
3. சுத்தமாகக் குளி.
4. பாடங்களைப் படி.
5. இறைவனை வணங்கு.
6. கைகளைக் கழுவு.
7. சத்தான உணவை உண்.
8. பெற்றோரிடம் விடைபெறு.
9. பள்ளிக்குச் செல்.
10. குருவை வணங்கு.
11. நூல்களைப் படி.
12. மாலையில் விளையாடு.
13. பாடங்களை எழுது.
14. அறிவைப் பெருக்கு.
15. அளவீவாடு உண்.
16. நன்றாகத் தூங்கு.